

ଦୂରକାରୀ) 0112669192 , 0112675011
ତୋଳାଇପେଚି) 0112698507 , 0112694033
Telephone) 0112675449 , 0112675280

ନାମେଁୟ) 0112693866
ପେକଣ୍ଟ) 0112693869
Fax) 0112692913

විද්‍යුත් තැපෑල)postmaster@health.gov.lk
මින්නාංශල මුක්වරී)

වෙබ් අඩවිය) www.health.gov.lk
இணையத்தளம்)
website)



மலே அங்கை)
 எனது இல) CF/EXO/11/2020
 My No.)
 இலவி அங்கை)
 உமது இல)
 Your No. :)

ଦୈନିକ)
ତିକତି) 2020.12. 09
Date)

SUWASIRIPAYA

සොඛ අමුතනය
සකාතාර අමෙරික
Ministry of Health

பொது சுற்றுநிருப் பீலக்கம்: 02 - 100 / 2020

மாகாண சுகாதார செயலாளர்கள்,

பிரதிப் பணிப்பாளர் நூயகம் - இலங்கை கேசிய வைக்கியசாலை

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்

மக்திய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து வைக்தியசாலைகளின் பணிப்பாளர்கள்,

பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,

உரிய திணைக்களத் தலைவர்களும்.

சுகாதார அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவு சேவை வகை - 03 க்கான தரம் II மின் மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களின் பொருட்டான முன்றாவது விணைத்திற்மைகாண் தடைப்பர்ட்சை - 2020
(இரண்டாவது தடவை)

சுகாதார அமைச்சின் மின் மருத்துவ தொழிலாளர் பதவியின் பொருட்டு தரம் II ற்கு உயர்த்தப்பட்டு 03 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் சித்தி பெற வேண்டிய விணைத்திறமைகான் தடைப்பரீட்சையானது **2021.01.10** ஆம் திங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் இடம், நேரம் என்பன அனுமதி அட்டையில் குறிப்பிடப்படும்.

02. തക്കമെകൻ :-

சுகாதார அமைச்சில் மின் மருத்துவ தொழிலாளர் பதவியில் 2020.12.18 ஆம் திங்கத்துறை தரம் II ந்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களும், இதுவரை இப் பரீட்சையில் சித்தியடையாத அலுவலர்கள் மாத்தீரம் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

கவனிக்கவும் : -

விண்ணப்பம் கிடைக்கப்பெறும் கடைசி தினமான 2020.12.18 திகதியிடன் II ம் வகுப்பிற்கு நியமிக்கப்பட்டு உரிய நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள உத்தியோகத்துக்காலு விண்ணப்பங்களை மாத்திரம் எனக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும்.

03. விண்ணப்பங்கள் :-

இசுகற்றிக்கையின் இறுதியிலுள்ள மாதிரிப்படிவத்திற்கமைய விண்ணப்பதாரியினால் தயாரிக்கப்படும் விண்ணப்பங்கள் நிறுவனத்தலைவரினுடோக பணிப்பாளர் (பரீட்சை), “சுவசிரிபாய்”, 385, வண.பத்தேகம விமலவங்ச தேரர் மாவத்தை, கொழும்பு - 10 எனும் முகவரிக்கு 2020.12.18 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்திலும் தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவை என பிரிவுத்தலைவரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும். தங்களது விண்ணப்பப் பத்திரத்துடன் விண்ணப்பதாரியின் முவரியிடப்பட்ட ரூபா.45 பெறுமதியுடைய முத்திரை ஒட்டப்பட்ட 9 x 4 அங்குல அளவுடைய கடிதால்றைகள் 02 இணையும் (இதில் விண்ணப்பதாரி தனது சொந்த முகவரியினையோ, அல்லது அலுவலக முகவரியினையோ குறிப்பிடலாம்) இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப முடிவுத்திகத்திக்கு பின்னராக கிடைக்கும் விண்பங்கள் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிப்படும்.

விண்ணப்பமானது A4 தாளின் இருபக்கங்களினையும் பயன்படுத்தி தயாரிக்கப்படவேண்டும். முதலாவது பக்கத்தில் 01 - 04 வரையான விபரங்களும், இரண்டாவது பக்கத்தில் 05 - 08 வரையான விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

04. பரிசைக் கட்டணம்

- 4.1 முதன் முறையாக பரிசைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பரிசைக்கட்டணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விடயத்திற்கும் ரூபா.25 வீதம் இரத்துச் செய்யப்படாத முத்திரையினை ஒட்டி அதன் மீது தமது கையொப்பத்தினை இட்டு இரத்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- 4.2 எக் காரணத்தினைக் கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பரிசைக் கட்டணமானது வேறு பரிசைகளின் பொருட்டு மாற்றப்படுதலோ, அல்லது மீளப் பெறுதலோ மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது.

05. பரிசையின் பொருட்டு உட்பத்திக் கொள்ளுதல்

- 5.1 ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பரிசை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். அப் பரிசை அனுமதிப் பத்திரத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி பரிசை குழுவின் தலைவரிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்பட வில்லையாயின் பரிசைக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
- 5.2 பரிசையின் பொருட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் பொருட்டு பரிசைக் குழுவின் தலைவருக்கு தங்களினது ஆஸ் அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுவதன் பொருட்டு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றினை கொண்டு வருதல் வேண்டும்.
- (அ) தேசிய அடையாள அட்டை
- (ஆ) சகாதார அமைச்ச மற்றும் அதனுடன் ஏற்புடைய நிறுவனங்களினால் முறைப்படி வழங்கப்பட்ட அடையாள அட்டை
- (இ) வலுவிலுள்ள சாரதி அனுமதிப்பத்திற்கும்
- (ஈ) வலுவிலுள்ள கடவுச் சீட்டு

06. பரிசை நடைமுறை

இவ் வினாத்தாள் அலுவலக நிர்வாகமும் தாபன விதிக்கோவை மற்றும் நிதிப்பிரமாணம் எனும் இரண்டு வினாத்தாளைக் கொண்டமைந்ததாகும். ஒவ்வொரு வினாத்தானும் (10) அமைப்பு கட்டுரை வினாக்களைக் கொண்டமைந்துள்ளதுடன் (10) வினாக்களுக்கும் விடையளித்தல் கட்டாயமாகும். நேரம் - 02 மணி. முழுப் புள்ளிகள் 100. சித்தியடைவதன் பொருட்டு குறைந்தது 40 புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

07. விடயப்பற்பு

07.01 அலுவலக நிர்வாகம் மற்றும் தாபனவிதிக்கோவை வினாத்தாள்

- அலுவலக நிர்வாகம் - கடமை ரீதியான அறிவு
நிறுவனத்தின் கடமைகள் தொடர்பான மற்றும் அலுவலக நிர்வாகம் தொடர்பான அறிவு
- தாபனவிதிக்கோவை - தாபனவிதிக்கோவையின் கீழ் வரும் அத்தியாயங்களின் படி
- அத்தியாயம் XV - கற்கை பயிற்சி அல்லது கடமையின் நிமித்தம் வெளிநாடு செல்லல்
- அத்தியாயம் XVI - விடுமுறைப் பிரயாணங்கள்

- அத்தியாயம் XXIII** - சிலவகை நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விஷேட சலுகைகள் மற்றும் அவை தொடர்பான நிபந்தனைகள்
- அத்தியாயம் XXIV** - சம்பளக் கடன்கள் மற்றும் முற்பணங்கள்
- அத்தியாயம் XXV** - தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கான சலுகைகள்
- அத்தியாயம் XXVII** - தொடர்பினைப்பு வழி
- அத்தியாயம் XXVIII** - நிர்வாக நடைமுறைகளும் செயல்முறைகளும்
- அத்தியாயம் XXX** - அரசாங்கம் பணியாளர்கள் மீது கொண்டுள்ள உரிமைகள்
- அத்தியாயம் XXXIII** - சட்ட மதியுரைகளும் சட்ட நடவடிக்கைகளும்
- அத்தியாயம் XLVII** - பொது நடத்தைகளும் ஒழுக்காறும்
- அத்தியாயம் XLVIII** - ஒழுக்காற்று நடைமுறை விதிகள்

07.02 நிதிப்பிரமாண வினாத்தாள்

நிதிப்பிரமாணத்தின் கீழ்வரும் அத்திப்பாயங்களின் பாடி

- அத்தியாயம் VI** - அரசாங்கப் பணம் முதலியவற்றின் கட்டுக்காப்பும் கட்டுநிதிகளும் வங்கிக் கணக்குகளும்
- அத்தியாயம் XIII** - வழங்கு பொருட்களும் கட்டுவேலைகளும் சேவைகளும்

08. பரிட்சை தொடர்பான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தல்.

பரிட்சார்த்திகள் குறிப்புக்களை தன்னிடத்தில் வைத்து பார்த்து எழுதுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பரிட்சார்த்திகளின் விடைத்தாளினை பார்த்து எழுதுதலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவி செய்தலை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரணியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பரிட்சார்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

09. இச்சுற்றுப்பிக்கையில் உள்ள விடயங்களை உமது நிறுவனத்தில் உள்ள சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் சகல அலுவலர்களுக்கும் அறியப்படுத்துவதற்கு ஒழுங்கினை மேற்கொள்ளவும். (இந்த விபரங்களை www.health.gov.lk எனும் இணைய முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.)

கவனிக்கவும் :- சிங்களம், தமிழ், ஆங்கில மொழியிலான சுற்று நிருபங்களிடையே ஏதாவது ஒவ்வாமைகள் காணப்படுமாயின் சிங்கள மொழிலூல சுற்று நிருபமே வலுவுடையதாகும்.

உப்பும்
U.A.S. Harshapriya Sisira Kumara
Deputy Director General (Administration) 02 யூ ஏ எஸ் எச் சிசிர குமார
Ministry of Health
"Suwasiripaya"
Colombo 10

பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) II
 செயலாளரின் பொருட்டு
 சுகாதார அமைச்சு

EXO

அலுவலக உபயோகத்தின் பொருட்டு

மாதிரி விண்ணப்பப் படிவம்

சுகாதார அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் தொழினுட்ப பிரிவு சேவை வகை - 03 க்கான தரம் ॥ மின் மருத்துவ தொழினுட்ப வல்லுனர்களின் பொருட்டான முன்றாவது வினைத்திற்மைகாண் தடைப்பரிட்சை - 2020
(இரண்டாவது தடவை)

- 01.** (அ) (i) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில்):

- (ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிற்றல் எழுத்தில்):

- (iii) முதல் எழுத்துடன் பெயர் : (தமிழில்):

- (iv) முதல் எழுத்துடன் பெயர் : (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்)

- (அ) (i) தரம் II ட்ரு நியமிக்கப்பட்ட / உயர்வு பெற்ற கடித இல மற்றும் திகதி:

- (ii) தற்போது பெறும் வருடாந்த சம்பளம்:

- (iii) കൈയ്യടക്കത് തൊല്ലെപോചി ഇലക്കകമ്:

- (iv) തേച്ചിയ അടൈയാളം അട്ടെ ഇലക്കകമ്:

- 02.** தாங்கள் இம்முறை தோற்றுவதன் பொருட்டு எதிர்பார்த்துள்ள விடயத்தின் எதிரேயர்கள் கண்டினுள்ள (✓)

அடையாளத்தினை இடுக. கோற்ற வில்லையாயின் (X) அடையாளமிடுக.

அவுவலக நிர்வாகமும், தாபன விதிக்கோவையும்

நிதிப்பிரமாணம்

1

03. (அ) கற்போகு சேவை புரியும் நிறுவனம்:

(தமிழில்).....

(ஆங்கிலத்தில்).....

- (ஆ) உரிய மாவட்டம் :

(இ) இந்த நிறுவனம் நிர்வகிக்கப்படுவது - மத்திய அரசினால்

- മാകാണ്ചപെയിനാൽ

(ஈ) மாகாண சபையாயின் அதற்குரிய மாகாணம் :

(உ) பரிசை அனுமதி அட்டை அனுப்புவதன் பொருட்டு தெளிவாக விண்ணப்பதாரியினது முகவரியிடப்பட்ட 9" x 4" அளவு ரூபா.45.00 பெறுமதியுடைய முத்திரை இடப்பட்ட கடித உறை 02 இணைக்கப்பட்டு உள்ளதா?

- (ஊ) (i) தபால் முகவரி (தமிழில்):

- (ii) தபால் முகவரி (ஆங்கில கெப்பிற்றல் எழுத்துக்களில்):

- 04.** பரீசைக்கு தோற்றவேள்ள மொழி (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்):

05. (அ) இதற்கு முன்னர் பரிட்சைக்குத் தோற்றியுள்ளா?

(ஆ) அவ்வாறு தோற்றியிருந்தால் இந்த தடவை முத்திரை ஓட்டப்பட்டுள்ளதா?

മുத്തിരൈക് ക്ലാസ്സ്

06. விண்ணப்பதாரியின் உறுதியுரை:

- (i) இவ்விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் இப்பரிசைக்கு நான் முதற்தடவையாக தோற்றுவதனால் பரிசைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் / முதற் தடவை அல்லாத படியால் ரூபா..... பெறுமதியுடைய முத்திரை ஒட்டியுள்ளதாகவும்* இம் முத்திரையானது விண்ணப்பப்படிவத்தில் ஒட்டி இரத்துச் செய்வதற்கு முன்னர் பாவிக்கப்படாத பெறுமதியுடைய முத்திரையெனவும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

(ii) சுகாதார அமைச்சர் பரிசைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுவேன் என்றும், இப் பரிசை தொடர்பான பிரமாணங்களுக்கு அமைய நான் தகைமையற்றவனாக காணப்பட்டால் எனது பரிசைர்த்தித் தன்மையினை இரத்துச் செய்தவற்கும் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்த தீர்மானத்திற்கும் இணங்குவேன் என்றும் இத்தால் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

திகதி :.....

விண்ணப்பதாரியின் கையொப்பம்

07. தனிநபர் கோவையினை கையாளும் விதம் முகாமைத்தவு உதவியாளின் உறுதியிலை

இந்த விண்ணப்பம் விண்ணப்பம் பாரமேற்கப்படும் தினத்திற்கு முன்னர் என்னிடம் கிடைக்கப்பெற்றென்றும், தனிநபர் கோவையில் உள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பதாரி இந்த விண்ணப்பத்தை சரியாக பூரணப்படுத்தியுள்ளதாகவும், இந்த விண்ணப்பத்தின் பிரதி தனிநபர் கோவையில் கோவையிடப்பட்டுள்ளதென்றும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி :

பெயர், கையொப்பம்

08. நிறுவனத் தலைவரின் கையொப்பம்

திரு/திருமதி/செல்வி/செல்வன்* என்பவர்.....

உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் பணிபுரிகின்றார். என்றும் அவ் உத்தியோகத்தற் இப் பரீட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக என்ற படியால் / முதன் முறை அல்ல* என்ற படியால் ரூபா பெறுமதியான முத்திரைகள் இவ்விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளதாகவும் /முத்திரைகள் ஒட்ட அவசியமில்லை* எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும், எனது முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி:.....

தினைக்களத் தலைவரின் கையொப்பம்

(இறப்பர் முத்திரை இடப்பட வேண்டும்)

09. பன்முகப்படுத்தப்பட்ட பிரிவு / விசேட இயக்கத்தலைவரின் உறுதிப்படுத்தல்.

திரு/திருமதி/செல்வி/செல்வன்* என்பவர் எனது
 நிறுவனத்தில்* உத்தியோகத்தராக பணியாற்றுகின்றார்
 என்றும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் கயவிபரக் கோவைக்கு அமைய
 சரியானவையென்றும், இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு உரியதகைமைகளினை இவர் பூத்திசெய்துள்ளார்
 என்றும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி:.....

பன்முகப்படுத்தப்பட்ட பிரிவு/விசேட இயக்கத்
தலைவரின் கையொப்பம்
(இறப்பர் முத்தியரா இடப்படவேண்டும்)

* - පොරුත්තමරුනෙහි බෙංඩවි_වුම්